THE PUDUKKOTTAI DISTRICT CO-OPERATIVE SPINNING MILLS LTD., TR(H) 97, ARANTHANGI - 614 616, PUDUKKOTTAI DISTRICT Phone: 04371-224624, 9787523131, 7667919414 E-mail: pdkmills@gmail.com

NOTICE INVITING TENDER

Sealed Tenders in the prescribed format are invited by Pudukkottai District Cooperative Spinning Mills from interested eligible persons for the period of One Year from the date of contract for Hiring of Van for Transporting Womer Employees from their residence to mill and mill to their residence.

Tender schedule with terms and conditions for the above service can be obtained from the above address by remitting cost of the Tender Form of Rs.1,050/- (Inclusive of Tax) or by post by sending Demand Draft in favour of the mills for Rs.1,100/- (Inclusive of Tax) Payable at Aranthangi.

- 1			
ſ	1.	Earnest Money Deposit	Rs.25,000/-
			(Rupees Twenty Five Thousand only)
	2.	Issue of Tender Schedule	From 13.08.2021 to 24.08.2021
l			till 12.00 P.M.
	3.	Last date for Submission of Tender	24.08.2021 till 12.30 P.M.
	4.	Opening of Tender Schedule	24.08.2021 at 3.00 P.M.
	5.	Eligibility, Other conditions and details	As per Tender Schedule

Date: 10.08.2021 Administrative Officer / **Tender Inviting Authority** DIPR/2371/TENDER/2021



INDIAN TONERS & DEVELOPERS LIMITED

CIN: L74993UP1990PLC015721 Registered Office: 10.5 KM Mile Stone, Rampur - Bareilly Road, Rampur, Uttar Pradesh, 24490 Ph: +011-45017000, Fax: +011-45017043 Website : www.indiantoners.com

E-mail: investors@indiantoners.com Contact Person: Mr. Vishesh Chaturvedi, Company Secretary & Compliance Officer

Addendum to the notice of the 31st Annual General Meeting This is with reference to the Notice dated 22.6.2021 sent to the Members for convening the 31st Annual General Meeting of Indian Toners & Developers Limited which is scheduled to be held on Monday, 23rd August, 2021 at 2.30 p.m. at 10.5 Km Milestone, Rampur Bareill Road, Rampur – 244 901. The said notice has already been mailed and dispatched to all the members of the company in due compliance with the provisions of the Companies Act

2013 ("The Act") read with relevant Rules made thereunder. Subsequent to the issuance of the AGM Notice, the Company has decided that at the said meeting following special businesses will also be transacted as Item No.5, 6 & 7.

5. Re-appointment of Sh. Akshat Jain as Wholetime Director of the company for furthe three years w.e.f. 1.4.2021 6. Change in designation of Sh. Sushil Jain from Chairman & Managing Director to

Chairman of the Company

. Change in designation of Sh. Akshat Jain from Wholetime Director to Managin Director of the Company

The Addendum to Notice of AGM shall form an integral part of Notice dated 22.6.202 circulated to the members of the company. The said addendum to Notice is available or the website of the company www.indiantoners.com and can also be downloaded from weblink www.evoting.nsdl.com. The said documents are also available at Registered Office for inspection during normal business hours (9.00 a.m. to 5.00 p.m.) on all working days till the date of the AGM of the company. Members and other stakeholders are requested to read the AGM notice alongwith this Addendum to the Notice while casting the vote on the resolutions proposed in the Notice and Addendum to the Notice of AGM.

The electronic copy of the said Addendum to the 31st AGM Notice for Item No. 5, 6 & 7 alongwith explanatory statement is being sent to all the members whose email lds are registered with the Company/Depository Participants.

All the processes, notes and instructions relating to e-voting sent out for and applicable to the ensuing 31st AGM shall mutatis-mutandis apply to the e-voting for the resolutions proposed in this Addendum. Further, Scrutinizer appointed for the ensuing 31st AGM will act as a Scrutinizer for the resolutions proposed in the Addendum to the Notice.

> By order of the Boar For Indian Toners & Developers Limited

> > (Vishesh Chaturvedi

Place: New Delhi Company Secretary & Compliance Officer Date: 11th August, 2021

ReLIANCE

Reliance Asset Reconstruction Company Ltd. Registered Office: 11th Floor, North Side, R-Tech Park, Western Express

Highway, Goregaon (East), Mumbai 400 063. DEMAND NOTICE UNDER SECTION 13 (2) OF THE SARFAESI ACT. 2002

ne below mentioned borrowers availed various credit facilities from INDIAN BANK. As borrowers have failed to maintain the financial disciplin e loan account has been classified as Non-performing assets (NPA) by INDIAN BANK on 28/06/2015 in accordance with the guidelines issue

by Reserve Bank of India. INDIAN BANK vide Assignment Agreement dated 28/09/2018 assigned the financial assets of following borrowers along with all its right, title and interest together with all underlying security interests in favor of Reliance Asset Reconstruction Company Limited trustee of RARC 053 (IB SME) Trust. tursuant to said assignment the undersigned authorized officer in exercise of powers conferred u/s 13(2) of the said Act r/w Rule 3 of the Securit nterest (Enforcement) Rules, 2002 had sent the demand notices dated 27/07/2021 through registered post, thereby calling upon the borrowers to epay the entire outstanding mentioned in said notices with further interest thereon within a period of 60 days from the date of Notice. However, a emand notices could not be served, the same is hereby served upon the borrowers by way of alternative mode of service.

Details are as follows: -

Name & Add of Borrower/ Guarantors/ Mortgagors etc.:

1. Mrs. G.Vanaja (Borrower) W/o Mr.Balamurugan No.78/1A, Sarguna Veethi East Ramavarmapuram, Nagercoil – 629 001.

2. Mr.Balamurugan (Guarantor) S/o C.Subramani No.78-1A, Sargunaveethi East, Ramavarmapuram, Nagarcoil – 629001. Amount Outstanding (Rs.): Rs. 5,03,71,416.16/- (Rupees five crores three lakhs seventy one thousand four hundred sixteen and sixteen paisa only) outstanding as on 27/07/2021

Description of Assets

1. Schedule of Mortgaged Property: Equitable Mortgage of property situated at door No 2/187, Tirunelveli Road (Opp. APPTA Market), Nagercoi 629 001 with land area of 22.890 cents comprised in survey No. R.S.16/7B (Previously 16/7), Nagercoil village, Agastheeswaram Taluk Kanyakumari District bounded on the East: Property of Vanaja, West: Property of Shanmugasundaram and Renganayaki, South: Property of Shanmugasundaram and Renganayaki, Shanmugasundaram and Renganayaki, Property of Shanmu naja and North: Property of Balamurugan.

a case of failure to repay the aforesaid entire outstanding amount within a period of 60 days, the undersigned shall be constrained to enforce th lease note that as per Section 13 (13) of the said Act, you are restrained from dealing with or transferring any of the secured assets referred erewith, whether by way of sale, lease or otherwise. Any contravention of this provision is an offence and punishable under SARFAESI Act.

Date :- 11.08.2021 Authorised Officer, Reliance Asset Reconstruction Company Ltd

ReLIANCE

Reliance Asset Reconstruction Company Ltd.

Registered Office: 11th Floor, North Side, R-Tech Park, Western Express Highway, Goregaon (East), Mumbai 400 063.

DEMAND NOTICE UNDER SECTION 13 (2) OF THE SARFAESI ACT, 2002 The below mentioned borrowers availed various credit facilities from INDIAN BANK. As borrowers have failed to maintain the financial disc

bline, the loan account has been classified as Non-performing assets (NPA) by INDIAN BANK on 12/08/2015 in accordance with the guide lines issued by Reserve Bank of India. INDIAN BANK vide Assignment Agreement dated 28/09/2018 assigned the financial assets of followin porrowers along with all its right, title and interest together with all underlying security interests in favor of Reliance Asset Reconstruction ompany Limited trustee of RARC 053 (IB SME) Trust.

Pursuant to said assignment the undersigned authorized officer in exercise of powers conferred u/s 13(2) of the said Act r/w Rule 3 of the Security nterest (Enforcement) Rules, 2002 had sent the demand notices dated 27/07/2021 through registered post, thereby calling upon the borrowers to repay the entire outstanding mentioned in said notices with further interest thereon within a period of 60 days from the date of Notice. However as demand notices could not be served, the same is hereby served upon the borrowers by way of alternative mode of service. Details are as follows: -

Name & Add of Borrower/ Guarantors/ Mortgagors etc :

1. Mr.Balamurugan (Guarantor) S/o C.Subramani No.78-1A, Sargunaveethi East, Ramavarmapuram, Nagarcoil – 629001.

Mrs.G.Vanaja (Borrower) W/o Mr.Balamurugan No.78/1A, Sarguna Veethi East Ramavarmapuram, Nagercoil – 629 001.

Amount Outstanding (Rs.): Rs. 4,90,74,317.44/- (Rupees four crores ninety lakhs seventy four thousand three hundred seventeen and for four paisa only) outstanding as on 27.07.2021

Description of Assets

I.Schedule of Mortgaged Property: Equitable Mortgage of property of 33.00 cents comprised in survey No 17/8, Nageroc village, Agastheeswaram Taluk, Kanyakumari District bounded on the East: Property of Nagamani Tharaganar, West Waterway, **South** : Property of Meyyam Perumal and **North** : Property of Kanyakumari Madam & Property of Ramaswamy lyer. n case of failure to repay the aforesaid entire outstanding amount within a period of 60 days, the undersigned shall be constrained to enforce the

above secured assets under the provisions of SARFAESI Act.

Please note that as per Section 13 (13) of the said Act, you are restrained from dealing with or transferring any of the secured assets referred to erewith, whether by way of sale, lease or otherwise. Any contravention of this provision is an offence and punishable under SARFAESI Act. Authorised Officer, Reliance Asset Reconstruction Company Ltd.

Date :- 11.08.2021

Public Announcement (Under Regulation 9 of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016) FOR THE ATTENTION OF THE CREDITORS OF M/s STAR TRACE PRIVATE LIMITED

	RELEVANT PA	KIICULAKS
1.	Name of Corporate Debtor	M/s STAR TRACE PRIVATE LIMITED
2.	Date of Incorporation Of Corporate Debtor	03.09.1998
3.	Authority Under Which Corporate Debtor Is Incorporated / Registered	Registrar of Companies, Chennai
4.	Corporate Identity No./Limited Liability Identification No.of corporate debtor	U51103TN1998PTC041085
5.	Address of the Registered Office and Principal Office (if any) of Corporate Debtor	New No.5, Olds No.7, Jeevanandham Street, Red Hills, Chennai – 600 052
6.	Insolvency commencement date in respect of Corporate Debtor	09.08.2021 (order received on 10.08.2021)
7.	Estimated date of closure of insolvency resolution process	05.02.2022
8.	Name and registration number of the insolvency professional acting as interim resolution professional	K Ganesan IBBI/IPA-002/IP-N00927/2019-2020/12975
9.	Address and e-mail of the interim resolution professional, as registered with the Board	New No.9, Old No.2/1, Reddi Kuppam Road, West Mambalam, Chennai – 600 033 ganesank453@gmail.com
10.	Address and e-mail to be used for correspondence with the interim resolution Professional	New No.9, Old No.2/1, Reddi Kuppam Road, West Mambalam, Chennai – 600 033 ganeshkrishrp19@gmail.com
11.	Last date for submission of claims	23.08.2021
12.	Classes of creditors, if any, under clause(b) of sub-section (6A) of section 21, ascertained by the interim resolution professional	Not Applicable
13.	Names of Insolvency Professionals identified to act as Authorised Representative of creditors in a class (Three names for each class)	
14.	(a) Relevant Forms and	(a) https://ibbi.gov.in.downloads

b)Details of authorized representatives are available at: Notice is hereby given that the National Company Law Tribunal has ordered the commencement ncy resolution process of M/s STAR TRACE PRIVATE LIMITED on 09.08.2021 i

The creditors of M/s STAR TRACE PRIVATE LIMITED are hereby called upon to submit their claim with proof on or before 23.08.2021 to the interim resolution professional at the address mentione

gainst entry no.10. The financial creditors shall submit the claims (in Form C) with proof by electronic means only. Th Operational Creditors (in Form B), Workman and employees (in Form D or E, as applicable) and other preditors (other than financial creditor or operational creditor) in Form F, may submit the claims with proof in person, by post or by electronic means.

sion of false or misleading proofs of claim shall attract penalties

K GANESAN Date: 11.08.2021 Insolvency Professional IBBI/IPA-002/IP-N00927/2019-2020/12975 Place: Chennai



DEWAN HOUSING FINANCE CORPORATION LIMITED National Office: HDIL Towers, 6th Floor, Station Road, A.K.Marg, Bandra (East), Mumbai 400 051.
Branch Office: Dewan Housing Finance Corporation Ltd, "Kalpalathika Towers", Third Floor, New No.36, Old No.24, Dr.Ambethkar Road, Ashok Nagar Main Road, Kodambakkam, Chennai - 600 024

Contact Nos:- 1 Radha BRM (+919962199969) Siyakumar, Co ordinator (+919150070077) **Auction Sale Notice**

Pursuant to taking possession of the secured asset mentioned hereunder by the Authorized Officer of Dewan Housing Finance Corporation Limite under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 for the recovery of amounts due from borrower/s, offers are invited by the undersigned in sealed covers for purchase of immovable property, as described hereunder, which is in ne physical possession, on 'As Is Where Is Basis', 'As Is What Is Basis' and 'Whatever Is There Is Basis', Particulars of which are given below

Borrower(s) / Co-Borrower(s)/ Guarantor(s)	Demand Notice Date and Amount	Description of the Immovable property	Reserve Price (RP) In(₹)	Earnest Money Deposit (EMD) (10% of RP)	Total Loan Outstanding (As on 05-08-2021)
(Loan Code No.00000383/ Chennai RPU Branch) Senthil Kumar Thayagarajan (borrower), Suguna Devi S (Co Borrower	For Rs. 48,66,604/-	All that part and parcel of the property bearing, Plot no.175, Spanish City, Nayapakkam Village, Thiruvallur District, Chennai, Tamil Nadu 602105 in Survey No.230/3B, having Land Area of 5323 sq.ft and bounded on North 30 feet road, South Shop III, East Vacant land, West Plot No.176.	42,55,000/-	Rs. 4,25,000/-	Rs. 61,99,494

The Terms and Conditions of the Auction are as under: 1.Last Date of Submission of Sealed Bid/Offer in the prescribed tender forms along with EMD and KYC is 15-09-2021 upto 03:00 PM at the

BranchOffice address mentioned herein above. Tenders that are not filled up or tenders received beyond last date will be co tender and shall accordingly be rejected. No interest shall be paid on the EMD. 2.Date of Opening of the Bid/Offer (Auction Date) for Property is 15-09-2021 at the above mentioned Branch office address at 3.30 PM. The nder will be opened in the presence of the Authorised Officer.

Date of Inspection of the Immovable Property is on all working days from 07-08-2021 to 14-09-2021 between 11.00 AM to 04.00 PM upon pri. appointments obtained from the contacting officials mentioned above.

4. Further the interest will be charged as applicable, as per the Loan Agreement on the amount outstanding in the notice and incidental expense

costs, etc., is due and payable till its realization. 5.The notice is hereby given to the Borrower/s and Guarantor/s, to remain present personally at the time of sale and they can bring the intendi

buyers/purchasers for purchasing the immovable property as described herein above, as per the particulars of Terms and Conditions of Sale. 6.Since the Borrower(s)/Guarantor(s) are hereby given <u>30 DAYS SALE NOTICE UNDER THE SARFAESIACT, 2002</u> to pay the sum mentioned a above before the date of Auction failing which the immovable property will be auctioned and balance, if any, will be recovered with interest If the Borrower pays the amount due to Dewan Housing Finance Corporation Ltd., in full before the date of sale, auction is liable to be stopp 7.The detail terms and conditions of the auction sale are incorporated in the prescribed tender form. Tender forms are available at the abo

3. The immovable property will be sold to the highest tenderer. However, the Authorised Officer reserves the absolute discretion to allow inter dding, if deemed necessary. The Property as mentioned will not be sold below Reserve Price.

9.DHFL is not responsible for any liabilities whatsoever pending upon the property as mentioned above. The Property shall be auctioned on 'As I: What Is Basis' and 'Whatever Is There Is Basis'.

). The Total Loan Outstanding amount is not the loan foreclosure amount. All other charges (if any) shall be calculated at the time of closure of the loa 11. The Demand Draft Should be made in favor of 'Dewan Housing Finance Corporation Limited' or 'DHFL' Only. For further details, please contact the Authorised Officer, at the above mentioned Office address.

Authorised Office



REFEX INDUSTRIES LIM

Reg. Off: 11th Floor, Bascon Futura IT Park, New No. 10/2, Old No. 56L, Venkat Narayana Road, T. Nagar, Chennai- 600 017 Tel.: +91-44-43405950 | E-Mail: admin@refex.co.in | Website: www.refex.co.in | CIN: L45200TN 2002PLC049601

Extract of Un Audited Standalone & Consolidated Financial Results for the Quarter Ended 30th June, 2021

entioned branch office

Date:06-08-2021

		STANDALONE (Figures in Lakhs)				CONSOLIDATED (Figures in Lakhs)			
SL.	PARTICULARS	QUARTER ENDED			YEAR ENDED	QUARTER ENDED			YEAR ENDED
NO	TAITISSEARS	June 30, 2021	March 31, 2021	June 30, 2020	March 31, 2021	June 30, 2021	March 31, 2021	June 30, 2020	March 31, 2021
		UnAudited	Audited	UnAudited	Audited	UnAudited	Audited	UnAudited	Audited
1	Total Income from Operations	8337.32	15247.11	7804.01	63265.88	8337.32	15247.11	7804.01	63265.88
2	Profit/(Loss) before exceptional and extraordinary items and taxes	937.07	1294.83	714.36	5785.79	937.05	1294.31	714.33	5785.27
3	Profit/(Loss) before taxes (after exceptional and extraordinary items)	937.07	1,294.83	714.36	5785.79	937.05	1,294.31	714.33	5785.27
4	Profit/(Loss) after taxes (after exceptional and extraordinary items)	704.99	759.85	528.64	4094.34	704.97	759.33	528.62	4093.82
5	Total Comprehensive (loss)/profit for the period	0.00	0.11	0.00	0.11	0.00	0.11	0.00	0.11
6	Paid-up Equity Share Capital (face value of Rs.10/- each)	2100.20	2100.20	1547.52	2100.20	2100.20	2100.20	1547.52	2100.20
7	Reserves (excluding Revaluation Reserve)	-	11856.81	NA	11856.81	-	11851.08	NA	11,851.08
8	Profit/(Loss) per Equity Share:								
	(1) Basic : (in Rs)	3.36	3.62	3.42	21.74	3.36	3.62	3.42	21.73
	(2) Diluted : (in Rs)	3.36	3.62	3.42	21.74	3.36	3.62	3.42	21.73

Notes:

Place : Chennai

Date : August 09, 2021

- 1. The above is an extract of the detailed format of Quarterly Financial results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI(LODR) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange website (www.bseindia.com) www.nseindia.com and on Company website (www.refex.co.in).
- 2. The Financial results of the company have been prepared in accordance with the Indian Accounting Standards (INDAS) Notified under Sec. 133 of the companies Act 2013.
- 3. The Consolidated financial results of the company for the Quarter ended June 30, 2021 have been prepared in accordance with the applicable accounting Standards and based on the unaudited
- 4. Figures have been re-grouped/re-classified to make them comparable to the figures wherever necessary.
- 5. The above unaudited results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors in the meeting held on 09th August, 2021.

By Order of the Board For Refex Industries Limited Sd/- Anil Jain Director DIN:00181960

RELIANCE

Reliance Asset Reconstruction Company Ltd. Registered Office: 11th Floor, North Side, R-Tech Park, Western Express Highway, Goregaon (East), Mumbai 400 063.

DEMAND NOTICE UNDER SECTION 13 (2) OF THE SARFAESI ACT, 2002

The below mentioned borrowers availed various credit facilities from INDIAN BANK. As borrowers have failed to maintain the financial discipline, the loan account has been classified as Non-performing assets (NPA) by INDIAN BANK on 28/03/2017 in accordance with the guidelines issued by Reserve Bank of India. INDIAN BANK vide Assignment Agreement dated 28/09/2018 assigned the financial assets of following borrowers along with all its right, title and interest together with all underlying security interests in favor of Reliance Asset Reconstruction Company Limited trustee of RARC 053 (IB SME) Trust.

Pursuant to said assignment the undersigned authorized officer in exercise of powers conferred u/s 13(2) of the said Act r/w Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 had sent the demand notices dated 27/07/2021 through registered post, thereby calling upon the borrowers to repay the entire outstanding mentioned in said notices with further interest thereon within a period of 60 days from the date of Notice. However, as demand notices could not be served, the same is hereby served upon the borrowers by way of alternative mode of service. Details are as follows: -

Name & Add of Borrower/ Guarantors/ Mortgagors etc :

1. Mrs.S.SARALAMBAL W/o. K.Sethuram 29th Ward, Door No.141, Paramasivan Koil Street, Bodinayakanur Taluk, Bodinayakanur Town, Thei 2. Mr.K.SETHURAM S/O Karrupiah Servai 29th Ward, Door No.141, Paramasivan Koil Street, Bodinayakanur Taluk, Bodinayakanur Town, The

District - 625582 umount Outstanding (Rs.): Rs.3,96,74,178.87/- (Rupees three crores ninety six lakhs seventy four thousand one hundred seventy eight an eighty seven paisa only) outstanding as on 27.07.2021

Description of Assets

1.Schedule of Mortgaged Property.

ITEM N0.1: a) House & House site situated in Theni District, Bodinayakanur taluk, Bodinayakanur Municipal Town, in Paramasivan Kovil Street & Solai Lane, in Survey Ward 2, comprised in Survey Nos.2841, 2842 measuring with Total Area 836 Sq.ft.
b) Agricultural lands situated in Theni district, Bodinayakanur taluk, Bodinayakanur Village, Patta No.1434, 2421 (Joint), 164, 1481, 273 (Joint) comprised in Survey Nos.913/2, 914/6, 914/2, 915, 913/4, 91417, 914/3, 913/1, 913/3, 928/2, 916/1, 916/2B, 916/2A, 88112A, 918/2, 915 with Total Area 37 Area 27 Control Cont

extent of Area 27 Acre 20 Cents.

ITEM No.2: lands situated in Theni district, Bodinayakanur taluk, Bodinayakanur Village, Patta No.2226 & 273 (Joint), Survey No.910/6B & 918/4

with Total extent of Area 4 Acre 72 Cents.

ITEM No.3 :a) No.: 3242 part & 3245 (Southern side) b) Extent: 1429 ¼ Sq.F, c) Asst. No: 13932, d) Door No: 21, Old 20 A e) Street : Veerabadran Street, f) Ward No : 25 g) Municipality : Bodinayakanur h) Sub - D : Bodinayakanur

i) Regn – D : Periyakulam , j) District : Theni

L) Four Boundaries North : S.Nos.3242, 3245 B.Ramalinga Swamy Site, East : Veerabadran Street, West : S.Nos.3243 Chokalingam & Other

Site, South: Ganapathi Chettiar (3239/1), Paramasivam Chettiar (3239/2), Marimuthu C V.Rajendran site

East West

On the North : 75 1/2 F On the South North South

East: Saralambal Thottam

b) Extent

78 cents

On the West : 16 1/2 F

Total : 1429 1/4 Sq.f

Item No.5 : a) S.No

Item No.4
a) S.No.: 918/1, b) Extent: 2 Acres 12 Cents, c) Patta. No: 273, d) Village: Bodinayakanur, e) Taluk: Bodinayakanur, f) Sub-D,: Bodinayakanu g) Regn - D : Bodinayakanur, h) District : Theni

) FOUR BOUNDARIES: North: Rasu Kannu Thottam, East: 2nd Applicant Thottam, West: R.Sannasi, Oothamparai River, South: Thakir Rowther Thottam **c)** Patta 6505

1. 88/0 2. 915 82 cents (Southern) 2421(J) 4. 914/5 59 cents 6159
d. Village : Bodinayakanur, e. Sub-D : Bodinayakanur, f. Regn-D : Periyakulam, g. Taluk : Bodinayakanur, h. District : Theni . FOUR BOUNDAREIS: From Item No.IV From Item No.I From Item No.II From Item No.III North : Saralambal Thottam

Applicant land

Malaialagu Land

Applicant Industrial Applicant Thottam Valasi River, Applicant Land K.P.Shahul Hamed Thottam Saralambal Thottam Saralambal Thottam Sahul Hamed Thottam South: Sahul Hamed Thottam In case of failure to repay the aforesaid entire outstanding amount within a period of 60 days, the undersigned shall be constrained to enforce

the above secured assets under the provisions of SARFAESI Act. Please note that as per Section 13 (13) of the said Act, you are restrained from dealing with or transferring any of the secured assets referre

to herewith, whether by way of sale, lease or otherwise. Any contravention of this provision is an offence and punishable under SARFAESI Act. Authorised Officer, Reliance Asset Reconstruction Company Ltd Date :- 11.08.2021



W.S. INDUSTRIES (INDIA) LIMITED

Applicant Thottam

Applicant Thottam

Applicant Thottam

CIN: L29142TN1961PLC004568 Registered Office: 108, Mount Poonamallee Road, Porur, Chennai - 600 116

STATEMENT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS (IND AS) FOR THE QUARTER ENDED 30TH JUNE 2021

(under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015)

	<u> </u>							
			STANDALONE		CONSOLIDATED			
S. No.	Particulars	Quarter Ended 30th June 2021	12 Months Ended 31st March 2021	Quarter Ended 30th June 2020	Quarter Ended 30th June 2021	12 Months Ended 31st March 2021	Quarter Ended 30th June 2020	
		Unaudited	Audited	Unaudited	Unaudited	Audited	Unaudited	
1	Total income from							
	operations (net)							
2	Net Profit / (Loss) for the							
	period (before Tax,							
	Exceptional / Extraordinary							
	items)	(10.11)**	(657.99)	(11.39)	(10.63)	(660.14)	(11.85)	
3	Net Profit / (Loss) for the							
	period (before Tax, after							
	Exceptional / Extraordinary							
	items)	(205.69)**@	(835.67)	(80.33)	(206.21)	(837.83)	(80.79)	
4	Net Profit / (Loss) for the							
	period (after Tax, after							
	Exceptional / Extraordinary items)	(205.69)**@	(835.67)	(00.00)	(206.21)	(007.00)	(80.79)	
5	Total Comprehensive income	, , –	(835.67)	(80.33)	(206.21)	(837.83)	(80.79)	
3	for the period {Profit/(Loss)							
	for the period (after Tax) and							
	other Comprehensive income							
	(after Tax)}	(205.69)**@	(835.67)	(80.33)	(206.21)	(837.83)	(80.79)	
6	Equity Share Capital	2626.06	2626.06	2626.06	2626.06	2626.06	2626.06	
7	Reserves (excluding							
	Revaluation Reserve) as							
	shown in the audited							
	Balance Sheet of the							
	Previous year		(14845.50)			(14850.89)		
8	Earnings Per Share (for							
	continuing and discontinuing							
	operations) (of ₹ 10/- each)							
i	a) Basic	(0.88)	(3.58)	(0.70)	(0.88)	(3.59)	(0.70)	
L	b) Diluted	(0.88)	(3.58)	(0.70)	(0.88)	(3.59)	(0.70)	

. The above is an extract of the detailed format of Quarter ended 30th June 2021 unaudited financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited financial results for the quarter ended 30th June 2021 are available on the Stock Exchange Websites. www.nseindia.com and www.bseindia.com) and on the Company's website (www.wsindustries.in/KYC)

2. The above results were reviewed by the Audit Committee, approved and taken on record by the Board at its meeting held on 11th Aug, 2021, in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015.

3. The Group is adopting Indian Accounting Standards (Ind AS) and this financial results for the Quarter ended 30th June 2021 are prepared in accordance with the recognition and measurement principles laid down in Ind AS prescribed under Section 133 of the companies Act, 2013 read with relevant Rules issued thereunder and in terms of SEBI circular no CIR/CFD/FAC/62/2016 dated 5th July 2016.

4. Figures have been regrouped/reclassified wherever necessary, to conform to this period's classifications and as per amended schedule iii to the Companies Act. 2013 vide Notification dated 24th March 2021.

5. The prolonged lockdown and restriction of activities due to Covid-19 does not have any significant impact in the Holding Company's overall performance during the period under review, but has impacted the functioning with shutdown of office. Due to this, the efforts of the Holding Company on the resolution plan is getting delayed. Now that the lockdown has been lifted and subject to the restoration of reasonable normalcy, the Holding Company will be able to get a better clarity. Regarding the subsidiaries, the effects of Covid-19 pandemic does not have any significant impact on their respective operations and compliances, during the period under review.

STANDALONE:

6. No production and related activities were carried out during the period.

7. ** No Interest has been provided on the financial facilities availed from the banks/financial institutions by the Company during the period under review.

8. The Company has identified its Chennai Insulator Division and Vizag Insulator Division under Ind AS 105 and accordingly adjustments are shown separately in the statement of profit and loss

9. The outstanding dues claimed by the secured lenders as on 30th July 2021 was: (i) ₹ 568.04 cr., from Edelweiss Asset Reconstruction Company Limited (in its capacity as Trustee of EARC SAF 1 Trust, EARC

Trust SC 168, EARC Trust SC 209),

(ii) ₹ 124.75 cr., from IDBI Trusteeship Service Limited (as a debenture trustee on behalf of debenture holders) and

(iii) ₹ 201.41 cr., from Allium Finance Private Limited.

The claim amounts include interest up to the said period and other charges as provided for under the respective financing documents entered into by the company.

The Company has however arrived at a settlement with the secured lenders on 9th August 2021 for the settlement of all outstanding dues (other than the debt allocated to the Vizag Plant of Rs.47.50 Crores) for Rs.95 Crores over a specified period of 10. @ As required under Ind AS 36 Impairment amounting to ₹ 4596.90 Lakhs has been provided for the Quarter ended 30th June

2021 in the books of Vizag Insulator Division (considered as discontinued) with reference to Land on unexpired Lease period (as on 30th Jun. 2021), Buildings on Card Rate and other fixed assets on the respective WDV basis. The provision made in the earlier Quarter ended 31st March 2021 amounting to ₹ 4618.93 Lakhs stands reversed.

11. The Company has considered Electro-porcelain products and Turnkey Projects business segment as the primary segment for

disclosure. CONSOLIDATED:

12. The Consolidated financial statements relate to W.S. Industries (India) Limited (the Parent Company), and its Subsidiary Companies. The Parent Company with its subsidiaries constitute the Group.

13. The Subsidiary Companies considered in the consolidated financial statements are Vidagara Tech Park Private Limited and WS Insulators Private Limited. Country of incorporation is in India and the percentage of voting power by W.S. Industries (India) limited is 100% and 100% respectively as on 30th June 2021.

14. The Group is not required to provide Segment Reporting under the criteria specified in IND AS 108. Chennai for W.S. Industries (India) Limited

11th August, 2021

For Dewan Housing Finance Corporation Limited







an Extra-Ordinary General Meeting (EGM)

of the Members of KALPANA LAMPS AND

COMPONENTS LIMITED (CIN U31500TN1978PLC012211) will be held or

Monday the 6th September 2021 at 3:00nm

(IST) to transact the businesses stated in

the Notice of said EGM in compliance with

applicable provisions of the Companies Act

In view of the massive outbreak of the

COVID-19 pandemic and its continuing catastrophe, the Government of India

Ministry of Corporate Affairs ('MCA') vide its

April 2020 General Circular No. 17/2020

dated 13 th April, 2020 permitted conducting

Extra Ordinary General Meeting ("EGM"

through VC/OAVM and dispensed the

personal presence of the Shareholders at the

neeting. Accordingly, the aforesaid EGM will

he held through Video Conference (VC)

Other Audio-Visual Means (OAVM) facility.

In compliance with the above, the Company

proposes to send EGM Notice to all the

shareholders through Email IDs registered

available with the Company (email IDs

available on the website of the MCA in case

of corporate shareholders) on or before 14th

August, 2021 for the purpose of aforesaid

the shareholders are not available with the

In view of the same, shareholders (who have

not already registered their email ID with the

Company) are requested to contact the

Company on its email ID

inforoc.007@gmail.com or contact Mr

9029250596 and register their email ID with

the Company for participating and voting a

Date: 12th, August, 2021 CIN: U31500TN1978PLC012211

காணவில்லை

நெம்.904ல் வசிக்கும் T.N. நஸ்ரீன் பான

என்ற நான், எனது சொந்த கணை

நெம்.ப.எண்:3, பு.எண்5, புரசைவாக்கப

யை சமா ்**ஸை எ − / , கடை ஆவண** எண்கள். 1976/1983, 1290/2001

2564/1987 இவை அனைத்தும் டவுட்டன்

13.07.2021 அன்று ஜெராக்ஸ் எடுக்க சென்ற போது தொலைந்துவிட்டது. அதனை கண்டெடுப்பவர்கள் எனது

முகவரிக்குகோ அல்லது எனத தொலைபேசி எண்ணிற்கோ தொடர் கொள்ளுமாறு கேட்டுக்கு கொள்கிறேன்

பேரக்ஸ்

Regd. Off: G.N.T Road

Chennai- 600110, Tamilnadi

By order of the Board of Directors

DIN: 01789896

'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் இதுவரை 46 ஆயிரம் பேர் பயன்

தமிழக அரசு தகவல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி 'மக்களை வைத்த தேடி மருத்துவம்' திட்டத்தில் இதுவரை 46 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மருத்துவம்' தேடி 'மக்களை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி சூளகிரி மாவட்டம் ஊராட் சி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் கடந்த 5-ந் தேதி தொடங்கி வைத்தார். மேலும் சென்னை, மதுரை, கோவை, சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் நேரடி ஒளிபரப்பு வழியாக தொடங்கப்பட்டது.

தொடக்க திட்டத்தின் இந்த விழாவில் மற்றும் மருத்துவம் மக்கள் நல்வாழ்வு**த்**துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இத்திட்டமானது அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் உள்ள 50 ஊரக வட்டாரங்களில் உள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்ட

மேகதாது அணை விவகாரம்:

சுப்ரீம் கோர்ட்டில்

தமிழக அரசு மேல்முறையீடு

சுப்ரீம்

அணை கட்டுமான

விவகாரம்

செய்துள்ள

அனுமதிக்கு

அணை

ஒப்புதலுமின்றியும்,

விவகாரத்தில், தென்மண்டல பசுமைத்

தீர்ப்பாயத்தின் வழக்கை முடித்து

வைத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்

உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

தொடர்பாக, தமிழக அரசு சுப்ரீம்

தாக்கல்

மேல்முறையீடு மனுவில் கூறப்பட்டு

பசுமை தீர்ப்பாயத்தின் (என்.ஜி.டி.)

உத்தரவு பசுமை தீர்ப்பாய சட்டத்தின்

நோக்கத்துக்கு எதிராக இருப்பதால்

அதை ரத்து செய்ய வேண்டும். பசுமை

தீர்ப்பாய விதிகளுக்கு எதிராக கர்நாடக

அரசின் மறுஆய்வு மனுவை தென்

தீர்ப்பாயமே விசாரித்துள்ளது.

பசுமை தீர்ப்பாயத்துக்கு

தேசிய

மேலும் மேகதாது அணை திட்டம்

தொடர்பாக கர்நாடக அரசுக்கு

அளிக்கப்பட்ட விரிவான திட்ட

எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த

இடைக்கால மனு மட்டுமே சுப்ரீம்

கோர்ட்டில் நிலுவையில் இருந்து

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில்

தொடர்பான பணிகளை மட்டுமே

தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்

தானாக முன்வந்து வழக்கு பதிவு

மேற்கொள்ளப்பட்டுள்ள

மனு தாக்கல் செய்துள்ளது.

மேகதாது

கோர்ட்டில்

உள்ளதாவது:

மண்டல

அனுப்பாமல்,

எவ்விக



மேலும் செயல்படுத்தப்பட்டது. மாநகராட்சிகளில் (சென்னை, நெல்லை) மண்டலத்திலுள்ள 106 பகுதி நிலையத்திலும், 21 நகர சுகாதார நிலையத்திலும் சுகாதார தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 1,264 பெண் சுகாதார தன்னார்வலர்களும், 50 இயன்முறை நோய் மருத்துவர்களும், 50 ஆதரவு சிகிச்சை செவிலியர்களும் தேடி வரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு இந்த திட்டம் படிப்படியாக இந்த இறுதிக்குள், மாநிலத்தின் கிராமப்பகுதிகளில்

இருப்பதாக பசுமை தீர்ப்பாயம்

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி,

விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள

பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள

பணிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல்

பாதிப்பை பசுமை தீர்ப்பாயம் கருத்தில்

அமைக்கப்பட்ட பசுமை தீர்ப்பாயம்

மேகதாது அணை திட்டத்துக்கான

படி,

அரசு

பசுமை தீர்ப்பாயம் தவறிவிட்டது.

பாதிப்பை

என்பதையும் கருத்தில்

பசுமை தீர்ப்பாயம் தவறியுள்ளது.

தாக்க

கட்டுவதால்

ஹெக்டேர் வனப்பகுதி தண்ணீருக்குள்

இதற்கான அனுமதியை கர்நாடக

அரசுக்கு வனத்துறை அளிக்கவில்லை

மேகதாது அணை கட்டுமானம்,

சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக

ஆய்வு செய்ய குழு நியமித்த

தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின்

வழக்கை முடித்து வைத்த தேசிய

பசுமைத் தீர்ப்பாயத்தின் ஜூன் 17ந்

தேதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்

என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதி

சுற்றுச்சூழல்,

செய்ய

(முரணாக

மதிப்பீடு

கொள்ள

கொள்ள

அனுமதியை

பெறவில்லை

ஏற்படுத்தும்.

தவறாக தெரிவித்துள்ளது.

அதன் நோக்கங்களுக்கு

என்பதையும் கருத்தில்

கொள்ளவில்லை.

செயல்பட்டுள்ளது.

பாதுகாப்பதை

சுற்றுச்சூழல்

அறிக்கையின்

க**ர்**நாடக

மூழ்கி

சென்றடையும் வகையில் விரிவுபடுத்தப்படும். இப்பணியில் 8,713 பெண் சுகாதார தன்னார்வலர்களும், 325 இயன்முறை மருத்துவர்களும், 385 செவிலியர்களும் ஆதரவு சிகிச்சை இல்லம் தேடி வரும் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ரு.258 கோடி ஒதுக்கீடு

நகர்ப்புற பகுதிகளில் 460 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் வழியாக மக்களை சென்றடையும் வகையில் இத்திட்டம் உரிய பணியாளர்களுடன் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தை மற்றும் நகர்ப்புறங்களில<u>்</u> செயல்படுத்துவதற்காக ரூ.258 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு அரசாணை பெறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை நீரிழிவு நோய்க்கு 13,579 பேருக்கும், உயர் ரத்த அழுத்த நோய்க்கு 20,852 பேருக்கும், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் பேருக்கு உள்ளவர்களில் 9,359மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. 1,384 பேருக்கு சிகிச்சையும், பேருக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதை தவிர்த்து சி<u>று</u>நீரக நோயாளிகளுக்கு சுய 'டயாலிசிஸ்' செய்து கொள்வதற்கு தேவையான பைகள் வழங்கப்பட்டன. ஆக மொத்தம் 46 ஆயிரத்து 582 பயனாளிகள் இந்த திட்டத்தால் பயன் அடைந்துள்ளார்கள்.

மேற்கண்ட தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

குறிப்பிடப்பட்டுள்ளது. உறுப்பினர் தேர்தல்: புதுடெல்லி, ஆக.12 செய்தது. ஒட்டுமொத்த விவகாரமே கோர்ட்டில் நிலுவையில்

சென்னை, ஆக.12-தமிழ்நாடு உறுப்பினர்களுக்கு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் செயலாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– *தமி*ழ்நாடு வக்ப் உறுப்பினர்களுக்கான தேர்தல் பின்வரும் கால

அட்டவணை தமிழ்நாடு அரசிதழில் உள்ளது. வெளியிடப்பட்டு இத்தேர்தலுக்கான தாக்கல் இன்று தொடங்குகிறது. பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் வரும் 3 மணி வரை வேட்பு மனுக்களை செய்யலாம். . பகல் 1 மணிக்குள் வேட்பு மனு சரிபார்க்கப்படும். 18–ந்தேதி பிற்பகல் 3 மணிக்கள் வேட்ப மனைவு கிரும்பப் பெறலாம். 19-ந்தேதி வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படு ம்.

தேர்தல் அவசியமானால், 26–ந்தேதி ஓட்டுப் பதிவு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, தமிழ்நாடு வக்ப் வாரிய அலுவலகம், நெ. 1 ஜாபர்சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை –1ல் நடைபெறும். 27–ந்தேதி அன்று தேர்தல் முடிவுகள்

தமிழ்நாடு வக்ப் வாரிய அட்டவணை வெளியீடு

தேர்தல் மற்றும் நல<u>த்த</u>ுறை வாரிய தேர்தலுக்கு

வேட்புமனுத் 16ந்பிற்பகல்

IDFC

ஐடிஎப்சி லிமிடெட்

பதிவு அலுவலகம்: 4வது மாடி, கேபிடல் டவர், 555, அண்ணா சாலை, திருவிக குடியிருப்பு, தேனாம்பேட்டை, சென்னை 600 018, தமிழ்நாடு கார்பொரேட் அலுவலகம்: 906/907, 9வது மாடி, எம்பசி சென்டர், ஜம்னாலால் பஜாஜ் சாலை, நரிமன் பாயிண்ட், மும்பை 400 021

30 ஜூன், 2021ல் முடிந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத ஒருங்கிணைந்த முடிவுகள் அறிக்கை

ഖ.		(முடிந்த ஆண்டு				
எண்.	விவரங்கள்	30 ஜூன், 2021	31 மார்ச், 2021	30 ஜூன், 2020	31 மார்ச், 2021		
		தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது		
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	109.30	127.75	88.65	406.92		
2	வரி, விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு முன் நிகர லாபம்	57.26	84.29	33.76	200.38		
3	வரிக்கு முன் மற்றும் விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு பின் மற்றும் அசோசியேட்ஸ் மற்றும் கூட்டு நிறுவன பங்கின் லாபம்/(நஷ்டத்துக்கு) பின் நிகர லாபம்	(394.50)	49.61	(0.59)	(266.43		
4	வரி, விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்களுக்கு பின் நிகர லாபம்	(410.08)	41.99	(26.46)	(336.74		
5	மொத்த விரிவான வருமானம்	(387.81)	60.58	29.59	(112.57		
6	செலுத்தப்பட்ட சம பங்கு மூலதனம் (ஒரு பங்கின் முக மதிப்பு ரூ.10/–)	1,596.39	1,596.36	1,596.36	1,596.36		
7	கடந்த ஆண்டு பேலன்ஷீட்டில் குறிப்பிட்டுள்ளபடி மறுமதிப்பீட்டு ரிசர்வுகள் நீங்கலான ரிசர்வுகள்						
8	காலத்திற்கான ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒரு பங்கின் முக மதிப்பு ரூ.10/–) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்) வருடாந்திரம் அல்ல						
	–அடிப்படை (ரூ.)	(2.57)	0.26	(0.17)	(2.11		
	–டைலூட்டட் (ரூ.)	(2.57)	0.26	(0.17)	(2.11		

குறிப்புகள்:

- செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) கட்டுப்பாடுகள் 2015, விதி 52–ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டிற்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலாண்டிற்கான நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் கம்பெனியின் இணைய தளம் (www.idfc.com) மற்றும் ஸ்டாக் எக்சேஞ்ச் இணையதளங்கள் (www.nseindia.com மற்றும் www.bseindia.com)-ல் கிடைக்கும்.
- மேற்கண்ட ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் தணிக்கை குழுவால் மறு பரிசீலனை செய்யப்பட்டு ஆகஸ்ட் 11, 2021 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.

ஐடிஎப்சி லிமிடெட் குழுவின் சார்பாக ஒப்பம்/–

Limited in our name has been lost/misplaced.

Distinctive No 6512968-6512987 6512988-6513007 6513008-6513009 152464 18031864- 18031913 27100604- 27100653 466818 27100654-27100703 466819 27100704-27100753

NOTICE OF LOSS OF SHARE CERTIFICATES

Notice is hereby given that the below mentioned Share Certificate(s) issued by M/S Shriram Transport Finance Company

Due notice thereof has been given to the Company and We have applied to the Company for the issue of Duplicate Shari

The public is hereby warned against purchasing or dealing in any way with the above Share Certificate. Any Person who has an claim in respect of the said Share Certificate(s) should lodge such claim with Shriram Transport Finance Company Limited Sri Towers, 14A, South Phase, Industrial Estate, Guindy, Chennai – 600 032 or its Share Transfer Agents, Integrated Registr Management Services Private Limited, "Kences Towers", 2nd Floor, No.1 Ramakrishna Street, North Usman Road, T Naga Chennai - 600 017, within 15 days of publication of this notice, else the Company will proceed to issue duplicate certificate(s) without further intimation

Date: 11/08/2021

RAMA NARASIMHAN Ms. CHELLAMMAL HARIHARAN 105 BURLINGTON, HIRANANDANI ESTATE GHODBUNDER ROAD, PATLIPADA

பானசோனிக் கார்பன் இந்தியா கோ. லிமிடெட்

(CIN:L29142TN1982PLC009560)

பதிவு அலுவலகம்: ''பொட்டிபட்டி பிளாசா'' 3வது தளம், எண்.77, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் சென்னை 600 034 | PH: 044-28275216/26 | Web: www.panasoniccarbon.co.ii

30 ஜூன், 2021ல் முடிந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத தனியான நிதிநிலை முடிவுகளின் அறிக்கை சுருக்கம்

	(தணிக்கை யாகாதது)	(தணிக்கை யானது)	(தணிக்கை யாகாதது)	(தணிக்கை யானது)	
விவரங்கள்	30.06.2021ல் முடிந்த காலாண்டு	31,03,2021ல் முடிந்த காலாண்டு	30.06.2020ல் முடிந்த காலாண்டு	31.03.2021ல் முடிந்த ஆண்டு	
மொத்த வருமானம்	1,490.65	1,698.47	998.17	5,683.52	
காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன் மற்றும் விலக்கு அயிட்டங்கள் மற்றும் அசாதாரண அமிட்டங்களுக்கு முன்)	619.97	739.21	400.00	2,540.02	
காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன் மற்றும் விலக்கு அமிட்டங்கள் மற்றும் அசாதாரண அமிட்டங்களுக்கு பின்)	619.97	739.21	400.00	2,540.02	
காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின் மற்றும் விலக்கு அயிட்டங்கள் மற்றும் அசாதாரண அமிட்டங்களுக்கு பின்)	463.50	549.63	296.91	1,889.93	
காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்	461.07	540.99	296.91	1,881.29	
ஒரு பங்கு சம்பாத்தியம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/-)	480.00	480.00	480.00	480.00	
ஒரு பங்கு சம்பாத்தியம் - ஒவ்வொன்றும் ரூ.10/- அடிப்படை (வருடாந்திரம் அல்ல)	9.66	11.45	6.19	39.37	
ஒரு பங்கு சம்பாத்தியம் - ஒவ்வொன்றும் ரூ.10/- பல்மிழந்தது (வருடாந்திரம் அல்ல)	9.66	11.45	6.19	39.37	

30 ஜூன், 2021ல் முடிந்த காலாண்டுக்கான மேற்கண்ட முடிவுகள் 11 ஆகஸ்ட், 2021 அன்று நடந்த அவர்களின் கூட்டத்தில் தணிக்கை குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு இயக்குனர்கள் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு கம்பெனியின் சட்

. தணிக்கையாளர்களால் குறுகிய மறுபரிசீலனை செய்யப்பட்டது. . மேற்கண்டவை 2015ம் வருடத்திய செபி (பட்டியல் மற்றும் பிற வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகளில் 33வத விதிமுறையின் கீழ், பங்கு சந்தையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 30 ஜூன், 2021ல் முடிந்த காலாண்டுக்கான விரிவான நிதிநினை முடிவுகளின் சுருக்கமாகும். மேற்கண்ட நிதிநிலை முடிவுகளின் முழு வடிவத்தை பங்கு சந்தை இணையதளம் www.bseindia.coi

ஆர். செந்தில் குமார் நிர்வாக இயக்குனர தேதி : 11 ஆகஸ்ட், 2021



தரணி பைனான்ஸ் லிமிடைட

9940000404 / 917608437

T.N. நஸ்ரீன் பான

பதிவு அலுவலகம் : நெ.59, ஸ்டெர்லிங் ரோடு நூங்கம்பாக்கம், சென்னை –600 034. நி.அ.எண். L65191TN1990PLC019152 தொ. எண். : 91-44-2831 1313 தொ. ந. எண். : 91-44-2832 2074 னஞ்சல்: secretarial@dharanifinance.com நண்பதளம்: www.dharanfinance.com

தகவல் அறிக்கை

2021 ஜுன் 30-ஆம் தேதி முடிவடைந்த காலாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்டாத நி தி நிலை முடிவுகளை பெரி சீலிக்கவும் பதிவில் பார் சலிக்க வும் பதினில் எடுத்துக்கொள்வதற்காகவும் இயக்குநர்கள் குழுக்கூட்டம் சனிக்கிழமை, ஆகஸ்ட் 14, 2021 அன்று பதிவு அலுவலகத்தில் நடைபெறும் என இதன் மூலம் <u>அறிவிக்கப்படுகிறது</u>

மற்றும் நிறுவனத்தின் சமபங்குகள் www.bseindia.com தரணி பைனான்ஸ் லிமிடைட்டிற்காக தேதி : 11–08–2021 Dr. **பழனி G. வரியசாப** இடம் : சென்னை–34. தலைவ

இந்த தகவல் நிறுவனத்தின்

பொது அறிவிப்பு சென்னை. NSC போஸ் சான

எண். 19ல் கடை நடக்கிவரும் என கட்சிக்காரர் **N.பரீத் 09.08.2021** அன்று மேற்படி முகவரியிலிருந்த அருகில் உள்ள கடைக்கு ஜெராக்எ எடுக்க செல்லும் வழியில் அவர் ககப்பனார் **நெயினார் முகம்மது களஞ்சியம்** பெயரிலிலுள்ள கீழ்க் கண்ட அசல் சொத்து ஆவணங்கள் கொலைந்து விட்டது. அச்சொக்கு ஆவணங்கள் யாராவது கையில் கிடைக்கப் பெற்றால் உடனடியாக மேற்க்கண்ட முகவரியில் ஒப்படைக்கு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. . கிரைய ஆவணம் எண்

- 229/1988 SRO சௌகார்பேட்டை
- 115/1988 SRO சௌகார்பேட்டை கிரைய ஆவணம் எண்.
- 53/1989 SRO சௌகார்பேட்டை
- 895/1990 SRO சௌகார்பேட்பை
- நாள்:11.08.2021 M.M.K. ALIFUDEEN ADVOCATE

ஏல அறிவிப்பு M.Inderchand Bohra

106, Sanjeevarayan Koi Street, Old Washermenpet Chennai-21 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 01.09.2018 முதல் 30.04.2020 வரை தேதியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம் வெள்ளி இதர பொருட்கள் நாள் 27.08.2021 அன்று காலை 11 மணியளவில் நே.30, கோடம்பாக்கம் ரோடு, மேட்டுப்பாளையம், விலாசத்தில் மெஸர்ஸ் போஹ்ராஸ் ஆக்ஷ்னீா்ஸ் ஏலக் கம்பெனியரால் துணை வட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் மாம்பலம் வட்டம் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் போடப் படும்.

BEFORE THE MOTOR ACCIDENTS CLAIMS TRIBUNAL CHENNAI M.C.O.P. 1118 of 2020 V.SAGADEVAN

1 K.T. RAJASHEKAR, Reliance General Insurance Co Ltd.,

K.T. Rajashekar S/o Gowda, No #52,Vanidasan Street,

Kosapalayam, Puducherry-605013 Take notice the above

said matter was posted on 16.08.2021 for your appearance before the Hon'ble II Judge Court of Small Causes. Kindly make arrangements to appear on that day either by you or by your Counsel on that day at about 10.30 a.m otherwise the matter will be decided in your

Counsel for petitioner M.MAGESH

W.S. INDUSTRIES (INDIA) LIMITED CIN: L29142TN1961PLC004568

Registered Office: 108, Mount Poonamallee Road, Porur, Chennai - 600 116

STATEMENT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS (IND AS) FOR THE QUARTER ENDED 30TH JUNE 2021

(under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015)

S. No.	Particulars	Quarter Ended 30th June 2021	12 Months Ended 31st March 2021	Quarter Ended 30th June 2020	Quarter Ended 30th June 2021	12 Months Ended 31st March 2021	Quarter Ended 30th June 2020
		Unaudited	Audited	Unaudited	Unaudited	Audited	Unaudited
2	Total income from operations (net) Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional / Extraordinary		X.				
3	items) Net Profit / (Loss) for the period (before Tax, after Exceptional / Extraordinary	(10.11)**	(657.99)	(11.39)	(10.63)	(660.14)	(11.85)
4	items) Net Profit / (Loss) for the period (after Tax, after Exceptional / Extraordinary	(205.69)**@	(835.67)	(80.33)	(206.21)	(837.83)	(80.79)
5	items) Total Comprehensive income for the period {Profit/(Loss) for the period (after Tax) and other Comprehensive income	(205.69)**@	(835.67)	(80.33)	(206,21)	(837.83)	(80.79)
6 7	(after Tax)} Equity Share Capital Reserves (excluding Revaluation Reserve) as shown in the audited Balance Sheet of the	(205.69)**@ 2626.06	(835.67) 2626.06	(80.33) 2626.06	(206.21) 2626.06	(837,83) 2626.06	(80.79) 2626.06
8	Previous year Earnings Per Share (for continuing and discontinuing operations) (of ₹ 10/- each)		(14845.50)			(14850.89)	
П	a) Basic	(88.0)	(3.58)	(0.70)	(0.88)	(3.59)	(0.70)
	b) Diluted	(88.0)	(3.58)	(0.70)	(88.0)	(3,59)	(0.70)

Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the unaudited financial results for the quarter ended 30th June 2021 are available on the Stock Exchange Websites. (www.nseindia.com and www.bseindia.com) and on the Company's website (www.wsindustries.in/KYC

2. The above results were reviewed by the Audit Committee, approved and taken on record by the Board at its meeting held on 11th Aug, 2021, in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015.

3. The Group is adopting Indian Accounting Standards (Ind AS) and this financial results for the Quarter ended 30th June 2021 are prepared in accordance with the recognition and measurement principles laid down in Ind AS prescribed under Section 133 of the companies Act, 2013 read with relevant Rules issued thereunder and in terms of SEBI circular no. CIR/CFD/FAC/62/2016 dated 5th

Figures have been regrouped/reclassified wherever necessary, to conform to this period's classifications and as per amended schedule iii to the Companies Act. 2013 vide Notification dated 24th March 2021.

5. The prolonged lockdown and restriction of activities due to Covid-19 does not have any significant impact in the Holding Company's overall performance during the period under review, but has impacted the functioning with shutdown of office. Due to this, the efforts of the Holding Company on the resolution plan is getting delayed. Now that the lockdown has been lifted and subject to the restoration of reasonable normalcy, the Holding Company will be able to get a better clarity. Regarding the subsidiaries, the effects of Covid-19 pandemic does not have any significant impact on their respective operations and

compliances, during the period under review.

6. No production and related activities were carried out during the period.

7. ** No Interest has been provided on the financial facilities availed from the banks/financial institutions by the Company during

8. The Company has identified its Chennai Insulator Division and Vizag Insulator Division under Ind AS 105 and accordingly adjustments are shown separately in the statement of profit and loss

9. The outstanding dues claimed by the secured lenders as on 30th July 2021 was:

(i) ₹ 568.04 cr., from Edelweiss Asset Reconstruction Company Limited (in its capacity as Trustee of EARC SAF 1 Trust, EARC Trust SC 168, EARC Trust SC 209),

(iii) ₹ 124.75 cr., from IDBI Trusteeship Service Limited (as a debenture trustee on behalf of debenture holders) and

(iii) ₹ 201.41 cr., from Allium Finance Private Limited.

The claim amounts include interest up to the said period and other charges as provided for under the respective financing

documents entered into by the company The Company has however arrived at a settlement with the secured lenders on 9th August 2021 for the settlement of all

outstanding dues (other than the debt allocated to the Vizag Plant of Rs.47.50 Crores) for Rs.95 Crores over a specified period of 10. @ As required under Ind AS 36 Impairment amounting to ₹ 4596.90 Lakhs has been provided for the Querter ended 30th June 2021 in the books of Vizag Insulator Division (considered as discontinued) with reference to Land on unexpired Lease period (as on

30th Jun. 2021). Buildings on Card Rate and other fixed assets on the respective WDV basis. The provision made in the earlier Quarter ended 31st March 2021 amounting to ₹ 4618.93 Lakhs stands reversed. 11. The Company has considered Electro-porcelain products and Turnkey Projects business segment as the primary segment for

- 12. The Consolidated financial statements relate to W.S. Industries (India) Limited (the Parent Company), and its Subsidiary Companies. The Parent Company with its subsidiaries constitute the Group.
- 13, The Subsidiary Companies considered in the consolidated financial statements are Vidagara Tech Park Private Limited and WS Insulators Private Limited. Country of incorporation is in India and the percentage of voting power by W.S. Industries (India) limited is 100% and 100% respectively as on 30th June 2021.

14. The Group is not required to provide Segment Reporting under the criteria specified in IND AS 108. Chennai

for W.S. Industries (India) Limited

11th August, 2021

இடம் : மும்பை தேதி : ஆகஸ்ட் 11, 2021

நிர்வாக இயக்குனர் & தலைமை செயல் அதிகாரி